

பார்லிமேன்තු ப்ரகாஸன மாலா ஂகய: 492

ஂயஸனயே நம : ராஸா பரீபாலன, பலாந் ஂஸா ஂஸ பலாந் பாலன ஂமாலாஸய  
பார்லிமேன்துவே ரஸயே ஂஸூமீ பிபிஂஂ ஂகாரஂ ஂஸாவ வீஂன் ஂஸாஸன ஂரன ஂஂ லார்ஂ  
ஂமீஂன்ஂயேன் ஂஸாவர நியேஂஂ ஂக 119(4) ஂஂனே ஂர ஂயஸன ஂர ஂமாலாவரஸாஂ  
நிரீஂஂஂ ஂ ஂ ஂஸு ஂஂன பிஸவர பார்லிமேன்துவ லேஂ ஂஂஂஂஂ ஂஂஂ

பாராஸ்ரமன்ற வெளியீஂஂத் ஂடாஂர் இலஂஂம் : 492

நிறுவனத்தின் பெயர் : பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராஂசி  
அமைச்சு

பாராஸ்ரமன்றத்தின் அரசாங்க ஂணஂஂஂகள் மீதான குழுவால் தாஂஂல் ஂய்யப்பஂஂ  
அறிஂஂஂகள் ஂடாஂர்பாக நிலையியற் ஂஂஂளை இலஂஂம் 119(4)  
இன் ஂீழ் ஂௌரவ நிறுவனப் பொறுப்பு அமைச்சரின் அவதானிப்புகள் மற்றும்  
ஂஂஂஂஂஂஂம் நடவடிஂஂஂஂளை பாராஸ்ரமன்றத்துஂஂ சமர்ப்பித்தல்

Parliamentary Series No: 492

Name of the institution: Ministry of Public Administration Provincial councils and  
Local government

Submission of observations of the Hon.Minister in charge of the institutions and  
Steps taken with regard to the reports tabled by the Committee on Public  
Accounts in terms of Standing Order No .119(4)

பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம்: 492

தாபனத்தின் பெயர்: பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

முதலாம் பகுதி

| குழுவினுடாக அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்                                                                                                                                                                                    | அதற்குரியதாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்கால முன்னேற்றம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| 2022.12.13 ஆம் திகதிய 2022/05 இனைக் கொண்ட அரசு கணக்குகள் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் 8.1 மற்றும் 8.2 பந்திகளின் பிரகாரம், சிகாஸ் நிகழ்ச்சித்திட்டத்தின் நிலையான சொத்துக்கள் அலகினை இற்றைப்படுத்தப்பட்டு பேணப்பட்டிருக்காமை. | சிகாஸ் பொறிமுறைக்குள் 46 குளிரூட்டி இயந்திரங்கள் ஆரம்ப நிலுவைகளாகக் காணப்படுவதுடன், அவ்வியந்திரங்கள் சிகாஸ் பொறிமுறைக்குள் சொத்துக்களாக 2016/2017/2018 ஆகிய ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும், நில மெதுர கட்டிடத்தில் மத்திய குளிரூட்டல் பொறிமுறையொன்று காணப்படுவதினால், இக்குளிரூட்டி இயந்திரங்கள் உள்நாட்டிலும்கள் பிரிவில் பௌதீக ரீதியாகக் காணப்படவில்லை. மேலும், 2016-2018 காலப்பகுதிக்குள் உள்நாட்டிலும்கள் பிரிவானது பொது நிர்வாக அமைச்சின் கட்டிடத்தில் நடாத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக கொம்ப்ட்ரோலர் ஜெனரல் அலுவலகம் மற்றும் கலந்துரையாடியதன் பிரகாரம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.<br>சிகாஸ் பொறிமுறைக்குள் அமைச்சுக்குச் சொந்தமான வாகனங்களாக 40 வாகனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது அமைச்சிடம் 29 வாகனங்கள் மாத்திரமே காணப்படுவதுடன், நிலுவைக்குரிய வித்தியாசம் அடையாளம் காணப்பட்டு வருவதுடன், அடையாளம் காணப்பட்ட பின்னர், எதிர்காலத்தில் உரிய சீராக்கல்கள் மேற்கொள்ளப்படும் என அறியத்தருகின்றேன்.<br>ஏனைய நிலையான சொத்துக்கள், 2022.12.13 ஆம் திகதிய இலக்கம் 2022/05 இனைக் கொண்ட அரசு கணக்குகள் திணைக்கள வழிகாட்டுதலின் 8.1 மற்றும் 8.2 பிரகாரம் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதென அறியத்தருகின்றேன். |
| கணக்காய்வாளர் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அனைத்து கணக்காய்வு வினவலுக்கும் ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.                                                                                           | ஒவ்வொரு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் கூட்டத்திலும் அனைத்துப் பிரிவுப் தலைவர்களையும் அறிவுறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் பிரகாரம் எதிர்காலத்தில் உரிய காலப்பகுதிக்குள் பதில்கள் வழங்கப்படும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |
| உள்ளக கணக்காய்வு வினவல்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்கப்படாத சந்தர்ப்பங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளது.                                                                                                                   | ஒவ்வொரு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் கூட்டத்திலும் அனைத்துப் பிரிவுப் தலைவர்களையும் அறிவுறுத்துவதற்கு அதன் பிரகாரம் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |
| அனைத்து வாகனங்களினதும் உரிமையை உறுதிப்படுத்தும் கடிதங்கள் உடைமையில் இல்லை.                                                                                                                                                    | அமைச்சின் மூலம் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களினதும் உரிமையை உறுதிப்படுத்தும் கடிதங்கள் உடைமையில் உள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |

|                                                                                                            |                                                                                                                                                             |
|------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| அனைத்து வாகனங்களிலும் அரச இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கவில்லை.                                              | அனைத்து வாகனங்களிலும் அரச இலச்சினை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரச இலச்சினையை வர்ணம் தீட்டுவதற்குரிய நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. |
| வாகனமொன்று தள்ளுபடி செய்யப்பட்டு 8 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் அப்புறப்படுத்தப்பட்டிருக்கவில்லை. | தற்போது வேறு அரச தாபனத்திற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.                                                                                                      |
| ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியிலிருந்து வரும் நிலுவையாகவுள்ள கடன் கடன் மீதிகள் காணப்பட்டன.           | சில உத்தியோகத்தார்கள் தவணைக் கொடுப்பனவினை பகுதியாக மேற்கொள்வதோடு, செலுத்தப்படாத கடன் தொகைகளுக்காக சட்டத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. |

இரண்டாம் பகுதி

|                                                                                                                                                                                                                            |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| குழுவினாடாக அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்                                                                                                                                                                                 | அதற்குரியதாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்கால முன்னேற்றம்                                                                                                                                                                                                                                                                                                                                            |
| தாபனத்தின் பிரஜைகள் மற்றும் சேவை பெறுநர்களுக்கான சாசனம் செயற்படுவது தொடர்பான மேற்பார்வை செய்வதற்கோ அல்லது மதிப்பீடுவதற்கு முறைமையொன்றினை தயாரிக்கப்பட்டிருக்காமை.                                                          | மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரிவின் பிரஜைகள் சாசனம் நடைமுறைப்படுத்தப்படுவதன் முன்னேற்றத்தை மாதாந்த முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் மேற்பார்வை செய்வதற்காக, பிரஜைகள் சாசனத்தை நடைமுறைப்படுத்தல் என்பது ஒரு புதிய செயற்பாடாக அமைச்சின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்கி அதன் பிரகாரம் அதன் முன்னேற்றம் எதிர்காலத்தில் மாதாந்தம் மேற்பார்வை செய்யப்படும்.                                         |
| முழு பணியாட்தொகுதிக்கு உள்ளடக்கியதாக, செயலாற்றுகை உடன்படிக்கைகள் தயாரிக்கப்பட்டு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.                                                                                               | அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 02/2018(I) இன் பிரகாரம் மேலும் வருடாந்த செயலாற்றுகை உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவது தேவையற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                         |
| திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டிருந்த பயிற்சி சந்தர்ப்பங்களின் அளவு ஐம்பது சதவீதத்திற்கும் குறைவான மட்டத்திலேயே காணப்பட்டது.                                                                     | வரவுசெலவுத்திட்டச் சுற்றறிக்கை இலக்கம் 01/2023 இன் 6 (இ) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, பயிற்சி சந்தர்ப்பங்களை வழங்கும் போது சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின் கீழ் பூர்த்தி செய்யப்பட வேண்டிய கட்டாயப் பயிற்சிகளுக்கு மாத்திரமே சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.                                                                                                              |
| தாபனத்தின் கணக்குகள் தொடர்பான கணக்காய்வு கருத்து, தகைமைக்குட்பட்ட மட்டத்தின்/ பொறுப்புத்துறப்பு மட்டத்தின்/ மறுதலையான மட்டத்திலாகக் காணப்பட்டது. கணக்காய்வாளர் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. | நிதிசாராச் சொத்துக்களின் சரியான பெறுமதியை நிதிப் அறிக்கைகளில் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பதனால், அமைச்சின் கணக்காய்வு கருத்து தகைமைக்குட்பட்ட கருத்தாகும். தற்போது நிதிசாராச் சொத்துக்களின் சரியான பெறுமதியை உள்ளடக்கி (Cigas) தரவுத்தொகுதி இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கணக்காய்வாளரின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |

.....

பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன (பா.உ.)

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

**Prof. A.H.M.H. Abayarathna**  
Minister of Public Administration, Provincial  
Councils and Local Government  
Independence Square, Colombo 07.